

# புனித வியாழன் பாடல்கள்

## பதிலுரைப் பாடல்

கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல்  
கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதே

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன  
கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது  
பெயரைத் தொழுவேன்.

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.  
ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம்  
அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத்  
தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே!  
உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

## நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும்  
புதிய கட்டளையை நான்  
உங்களுக்கு கொடுக்கிறேன்.

நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல  
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்  
என்கிறார் ஆண்டவர்.

## பாதம் கழுவும் சடங்கு பாடல்

"ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?"  
அதற்கு இயேசு: 'நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால்  
என்னோடு உனக்குப் பங்கு இல்லை' என்றார்.

சீமோன் பேதருவிடம் அவர் வந்தபோது  
பேதுரு அவரை நோக்கிக் கூறினார்:

'ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?"  
அதற்கு இயேசு: 'நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால்  
என்னோடு உனக்குப் பங்கு இல்லை' என்றார்.

'நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது, பின்னரே புரிந்துகொள்வாய்.

'ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?" அதற்கு இயேசு: 'நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.

### காணிக்கைப் பாடல்

உண்மை அன்பு எங்குள்ளதோ  
அங்கே இறைவன் இருக்கின்றார்.

கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம்  
ஒன்றாய் கூட்டிச் சேர்த்ததுவே  
அவரில் அக்களித்திடுவோம் யாம்  
அவரில் மகிழ்ச்சி கொள்வோமே

வாழும் இறைவனுக்கு அஞ்சிடுவோம்  
அவருக்கு அன்பு செய்திடுவோம்  
நேரிய உள்ளத்துடனே நாம்  
ஒருவரை ஒருவர் அன்பு செய்வோம்

எனவே ஒன்றாய் நாம் எல்லாம்  
வந்து கூடும் போதினிலே  
மனதில் வேற்றுமை கொள்ளாமல்  
விழிப்பாய் இருந்து கொள்வோமே

தீய சச்சரவுகள் ஒழிந்திடுக  
பிணக்குகள் எல்லாம் மறைந்திடுக!  
நமது நடுவில் நம் இறைவன்  
கிறிஸ்து ஆண்டவர் இருந்திடுக

பேறுபெற்றோரின் கூட்டத்திலே  
நாமும் ஒன்றாய் சேர்ந்து மனம்  
மகிழ்ந்து கிறிஸ்து இறைவனின்  
மாட்சி திருமுகம் காண்போமே

முடிவில்லாமல் என்றென்றும்  
ஊழிக் காலம் அனைத்திற்கும்  
அளவில்லாத மாண்புடைய  
பேரானந்தம் இதுவே யாம். ஆமென்.

### நற்கருணை பாடல்

பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் மறைபொருளை  
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தம்  
பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த  
தூய இரத்த மறைபொருளை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று  
நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து  
அரிய தூய வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்  
உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்  
அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்  
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத்  
தம்மைத்தாமே தூய உணவாய்த் தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம்  
அதனை உடலாய் மாற்றினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்  
மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும்  
நேர்மையுள்ளம் உறுதிகோள்ள உண்மை நம்பிக்கை ஒன்றே போதும்

மாண்புயர் இவ்வருள் அடையாளத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்  
பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக  
புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை  
அறிய இயலாக் குறையை நீக்க நம்பிக்கையின் உதவி பெறுக

தந்தை அவர்க்கும் மகன் அவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்க்கும்  
மீட்பின் பெருமை மாட்சிமையோடு வலிமை வாழ்த்து யாவும் ஆக  
இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவியானவர்க்கும்  
அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக. ஆமென்.